

ஐமா அத்தாகத் தொழுவோம்



ஒருவர் ஈமான் கொண்டதையடுத்து நிறைவேற்ற வேண்டிய பிரதான இபாதத் ஐவேளைத் தொழுகையாகும். பருவ வயதை அடைந்த ஒரு முஸ்லிம் தனது கடைசி மூச்சு வரை இதனை நிறைவேற்றுவது பர்ளு ஐன் ஆகும். இத்தொழுகையை ஐமாஅத்தாகத் தொழும்படி இஸ்லாம் வலியுறுத்தியுள்ளது. ஐமாஅத்தாகத் தொழுவதன் மூலம் பல ஆன்மீக, லௌகீக நன்மைகள் கிடைக்கின்றன.

ஐமாஅத்தாக நிறைவேற்றப்படும் தொழுகைகள் பின்வருமாறு:

1. ஐம்ஆத் தொழுகை: இதனை ஐமாஅத்தாக மாத்திரமே நிறைவேற்ற முடியும். தனித்துத் தொழ முடியாது.

2. ஐங்காலத் தொழுகை: ஐங்காலத் தொழுகையை ஒவ்வொரு நகரத்திலும் கிராமத்திலும் ஐமாஅத்தாக நிறைவேற்றுவது பர்ளு கிபாயாவாகும். தனிநபர் ஒருவர் சந்தர்ப்பம் கிடைக்காதபோது இதனைத் தனித்துத் தொழ அனுமதியுண்டு. நபி ி அவர்கள் காலத்தில் அனைத்து ஸஹாபாக்களும் ஐங்காலத் தொழுகையை ஐமாஅத்தாகவே தொழுது வந்துள்ளனர்.

3. ஐனாஸாத் தொழுகை: இத்தொழுகையினையும் ஐமாஅத்தாகத் தொழுவது பர்மு கிபாயாவாகும். தவறவிட்டவர்களுக்கு தனித்துத் தொழ அனுமதியுண்டு.

4. ஐமாஅத் ஸுன்னத்தாக்கப்பட்ட ஸுன்னத்துத் தொழுகைகள்: இரு பெருநாள் தொழுகை, கிரகணத் தொழுகை, மழை வேண்டித் தொழும் தொழுகை, தராவீஹ் தொழுகை, ரமழான் கால வித்ர தொழுகை போன்றவற்றை நபி ி அவர்கள் ஐமாஅத்துடன் தொழுது வந்துள்ளார்கள். இவற்றை ஐமாஅத்தாகத் தொழுதுகொள்ள சந்தர்ப்பம் கிட்டாதபோது தனித்தும் தொழுதுகொள்ளலாம்.

மேலே குறிப்பிட்ட தொழுகைகள் தவிர்ந்த வேறு எந்தத் தொழுகையையும் நபி ி அவர்கள் ஐமாஅத்தாகத் தொழவில்லை. எனவே அவற்றைத் தனித்துத் தொழுவதே ஸுன்னத்தான வழிமுறையாகும்.

பின்வரும் அல்குர்ஆன் ஆயத்துகளினதும் ஹதீஸ்களினதும் கருத்தை அவதானியுங்கள்.

1. “நீங்கள் தொழுகையை நிலைநாட்டி ஸகாத்தையும் கொடுத்து, குனிந்து ருகூஉ செய்பவர்களுடன் நீங்களும் ருகூஉ செய்யுங்கள்” (அல்குர்ஆன் 2:43). இவ்வசனத்தில் ருகூஉ செய்பவர்களுடன் சேர்ந்து ருகூஉ செய்யுங்கள் எனக் குறிப்பிடுவது ஐமாஅத்தாகத் தொழுவதையேயாகும்.

2. “(நபியே! போர் முனையில்) அவர்களுடன் நீரும் இருந்து அவர்களைத் தொழ வைக்க நீர் (இமாமாக) முன்னின்றால் அவர்களில் ஒரு பிரிவினர் (மாத்திரம் தங்கள் கைகளில்) தங்களுடைய ஆயுதங்களைப் பிடித்துக் கொண்டே உம்முடன் தொழவும். இவர்கள் உம்முடன் (தொழுது) ஸஜ்தா செய்துவிட்டால் (தொழுகையின் அணியிலிருந்து விலகி) உங்கள் பின்புறம் (உங்களைக் காத்து) நிற்கவும். (அது சமயம்) தொழாமலிருந்த மற்றொரு கூட்டத்தினர் வந்து உம்முடன் சேர்ந்து கொள்ளவும். எனினும் அவர்களும் தங்கள் (கைகளில்) ஆயுதங்களைப் பிடித்த வண்ணம் தங்களைப் பற்றி எச்சரிக்கையாக இருக்கவும்” (அல்குர்ஆன் 4:102).

3. “ஐமாஅத்துடன் தொழுவது தனித்துத் தொழுவதை விட 27 மடங்கு சிறந்தது” (புஹாரி).

4. வீட்டிலிருந்து பள்ளி சென்று ஐமாஅத்துடன் தொழும் நோக்கில் வழு செய்து வெளியேறி எடுத்து வைக்கும் ஒவ்வொரு எட்டுக்கும் ஒரு பாவம் மன்னிக்கப்படுகிறது. ஓர் அந்தஸ்து உயர்த்தப்படுகிறது. அத்துடன் அவர் பள்ளியுள் நுழைந்து தொழுது வெளிவரும்வரை மலக்குகள் அவருக்காக பிழை பொறுக்கத் தேடுகின்றனர்” (திர்மிதி)

மேலுள்ள அல்குர்ஆன் வசனங்களும் நபிமொழிகளும் ஐமாஅத் தொழுகையின் முக்கியத்துவத்தை உணர்த்தப் போதியனவாகும். எனவே நாம் ஐங்காலத் தொழுகையை ஐமாஅத்தாகத் தொழுவதை வழமையாக்கிக் கொள்வோம்.

ஐமாஅத் தொழுகையின் பயன்களை முழுமையாகப் பெற்றுக் கொள்ள அதன் ஒழுங்குமுறைகளை அறிந்து செயற்பட வேண்டும்.

ஐமாஅத் தொழுகையில் தொழுகையை முன்னின்று நடத்துபவர் ‘இமாம்’ எனவும் அவரைப் பின்பற்றித் தொழுவவர் ‘மஃமூம்’ எனவும் அழைக்கப்படுகின்றனர். ஐமாஅத் தொழுகையை நிறைவேற்றுவதற்கு ஓர் இமாமும் குறைந்தது ஒரு மஃமூமும் இருத்தல் வேண்டும். இமாம், தான் இமாமாகத் தொழுவதென்றும் மஃமூம்கள், தாம் மஃமூமாகத்

தொழுவதென்றும் தொழுகையின் ஆரம்பத்தில் 'நிய்யத்' செய்துகொள்ள வேண்டும்.

இமாம் கிப்லாவை நோக்கி எல்லோருக்கும் முன்னே நிற்பார். மஃமூம்கள் இமாமுக்குப் பின்னால் வரிசை வரிசையாக நிற்பர். இமாமின் பாதத்தை விட மஃமூமின் பாதம் முந்தாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். ஓர் இமாம், ஒரு மஃமூம் மட்டும் தொழுவதாயின் மஃமூம் இமாமின் வலப் பக்கமாக சற்று பின்னால் நிற்க வேண்டும். இருவரை விட அதிகமாக இருப்பின் இமாமுக்குப் பின்னால் வரிசையில் நிற்க வேண்டும். ஜமாஅத் தொழுகையில் முதல் வரிசையில் இடம்பிடிப்பதும், இமாமுக்கு வலப்பக்கமாக நின்று தொழுவதும் அதிக நன்மையைத் தரும்.

இமாமை விட மஃமூம் எச்செயலிலும் முந்த முடியாது; அவரைப் பின்தொடர்ந்தே அனைத்தையும் செய்தல் வேண்டும். பிந்தி வரும் ஒருவர் தொழுகையின் எந்த நிலையிலும் இமாமுடன் சேர்ந்து கொள்ளலாம். ஆனால் குறித்ததொரு ரகஅத்தில் இமாம் ரகூஉவிலிருந்து தலையை உயர்த்த முன் இமாமுடன் ரகூஉவில் சேர்ந்து சிறிது நேரம் தரித்தால் மாத்திரமே குறித்த ரகஅத்தை அவர் இமாமுடன் தொழுததாகக் கணிக்கப்படும். தொழுகையின் மீதியை இமாம் ஸலாம் கொடுத்த பின்னர் எழுந்து தொழ வேண்டும்.

தொழுகை நடாத்தும் இமாம் பின்வரும் தகைமைகளுள் ஒன்றைப் பெற்றிருப்பது விரும்பத்தக்கது. மார்க்க அறிஞனாக (ஆலிமாக) அல்லது குர்ஆனை அழகுற ஓதும் ஹாபிழாக அல்லது காரியாக அல்லது அதிக இறையச்சமுள்ளவராக அல்லது வயதில் கூடியவராக இருத்தல் வேண்டும்.

ஜமாஅத் தொழுகையில் பல ஆன்மீக நன்மைகள் இருப்பதை அறிந்து கொண்டிருப்பீர்கள். அதேபோல் பல லௌகீக நன்மைகளும் உள்ளன. தலைமைத்துவக் கட்டுப்பாடு, சமத்துவம் சகோதரத்துவம், சமூக நல்லுறவு என்பன அவற்றுள் சிலவாகும். ஜமாஅத் தொழுகையை முறையாகப் பேணித் தொழுது ஈருலக நன்மையினையும் பெற்றுக் கொள்வோம்.

பயிற்சி:

1. ஜமாஅத் தொழுகையின்போது பேண வேண்டிய ஒழுங்குகளைத் தொகுத்து எழுதுக.
2. நீர் ஏன் தொழுகையை ஜமாஅத்தாக நிறைவேற்றுகிறீர் என்பதற்கான காரணங்களைப் பட்டியற்படுத்துக.

செயற்பாடு:

1. பின்வரும் சந்தர்ப்பங்களில் ஜமாஅத்தாக தொழும்போது அணியில் நிற்க வேண்டிய முறையினை குழுக்களாக செய்து காட்டுங்கள்.
 - அ) ஓர் இமாழும் ஒரு மஃமூழும் (ஆண்கள்)
 - ஆ) ஓர் இமாழும் பல மஃமூழ்களும் (ஆண்கள்)
 - இ) ஓர் இமாழும் (பெண்) பல மஃமூழ்களும் (பெண்கள்)